

سُورَةُ الْأَعْلَى مِكِّيَّةٌ تِسْعِينَ آيَةً

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

سَبِّحْ اسْمَرَبِكَ الْأَعْلَى ① الَّذِي خَلَقَ فَسَوَى ② وَالَّذِي قَدَّرَ  
فَهَدَى ③ وَالَّذِي أَخْرَجَ الْمُرْعَى ④ فَجَعَلَهُ عُثَاءً أَحْوَى ⑤  
سَنَقِرُّكَ فَلَا تَنْسَى ⑥ إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا  
يَخْفِي ⑦ وَتِيسِرُكَ لِلْيُسْرَى ⑧ فَذَكْرُهُ انْتَفَعَتِ الْذِكْرُ ⑨ سَيِّدُكُؤْ  
مَنْ تَخْشَى ⑩ وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ⑪ الَّذِي يَصْلَى النَّارَ الْكَبِيرَى ⑫  
ثُرَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيُى ⑬ قَدْ أَفْلَمَ مَنْ تَرَكَ ⑭ وَذَكْرَ أَسْمَ  
رَبِّهِ فَصَلَّى ⑮ بَلْ تُؤْتَرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ⑯ وَالْآخِرَةُ حَيْرَوْ  
أَبْقَى ⑰ إِنَّ هَذَا فِي الصُّحْفِ الْأُولَى ⑱ صُحْفِ إِبْرَاهِيمَ وَمُوسَى ⑲

سُورَةُ الْعَقْدَةِ مِكِّيَّةٌ تِسْعِينَ آيَةً

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

هَلْ أَشَكَ حَدِيثُ الْغَاشِيَةِ ① وَجُوَودُ يَوْمِيَّنِ خَائِشَةُ ② عَامِلَةُ  
نَّاصِبَةُ ③ تَصْلِي نَارًا حَامِيَةُ ④ سُقْفٌ مِنْ عَيْنٍ أَنْبَيَةُ ⑤ لَيْسَ  
لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعَةِ ⑥ لَلَا يُسِمُّنَ وَلَا يُغْنِي مِنْ جُوعِ ⑦

அத்தியாயம் : 87  
**அல் அஃலா – மிக்க மேலானவன்**  
 வசனங்கள் : 19 மக்கீ ருகூஃ : 1

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
 அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகிறேன்).**

- 1.(நபியே!) மிக உயர்வாளவளாகிய உமதிரட்சகனின் பெயரை நீர் (புகழ்ந்து) துதி செய்வீராக.
2. அவன் எத்தனையவனென்றால், அவனே (படைப்பினங்களைத்தையும்) படைத்து, பிறகு (அவற்றைச்) செவ்வையாக்கினான்.
3. இன்னும் அவன் எத்தனையவனென்றால், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) நிர்ணயம் செய்து, பிறகு (அவற்றை அடைய) நேர்வழி காட்டினான்.
4. இன்னும் அவன் எத்தனையவனென்றால், அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சலுக்குரியவற்றை வெளியாக்கினான்.
5. பின்னர், அவைகளை உலர்ந்த கருத்த கூளங்களாக ஆக்கினான்.
6. (நபியே! நம் வசனங்களை) நாம் உம்மை ஓதிடச் செய்வோம்; பிறகு நீர் மறக்கமாட்டார்.
7. அல்லாஹ் நாடியதைத் தவிர; நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும், மறைந்திருப்பதையும் நன்கறிவான்.
8. மேலும், (சருலக நன்மைகளைச் செய்ய) இலகுவானதன் பால் உமக்கு நாம் எளிதாக்குவோம்.
9. ஆகவே, நல்லுபதேசம் (ஜனங்களுக்குப்) பயனளிக்குமாயின் நீர் (உபதேசித்து) நினைவுபடுத்துவீராக!
10. (அவ்வாறுவுக்குப்) பயப்படுகின்றவர் (இதனைக் கொண்டு) உபதேசத்தைப் பெறுவார்.
11. மிகுந்த தூர்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக் கொள்வான்.
12. அவன் எத்தனையவனென்றால் (நரகத்தின்) பெரும் நெருப்பில் அவன் நுழைவான்.
13. பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; வாழவு மாட்டான்.
14. பரிக்தமடைந்தவர் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்.
15. மேலும், அவர் தன் இரட்சகனின் பெயரைக் கூறி, பிறகு தொழுதார்.
16. எனினும், நீங்களோ இவ்வுலக வாழ்க்கையைத் தெரிவிசெய்து கொள்கின்றீர்கள்.
17. மறுமையின் வாழ்க்கை) தான் மிகச்சிறந்ததும், மிக்க நிலையான துமாகும்.
18. நிச்சயமாக இது முன்னுள்ள ஆகமங்களில் இருக்கிறது (அதுவே)
19. இப்ராஹிம், மூஸாவுடைய ஆகமங்களிலும் இருக்கிறது).

அத்தியாயம் : 88  
**அல் காவியா – சூழ்ந்து கொள்ளக்கூடியது**  
 வசனங்கள் : 26 மக்கீ ருகூஃ : 1

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
 அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகிறேன்).**

- 1.(நபியே!) சூழ்ந்து கொள்ளக்கூடியதின் (மறுமை நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
2. அந்நாளில் (பல) முகங்கள் (இழிலினால் வாடி) பணிவுடையனவாயிருக்கும்.
3. அவை (தவறானவற்றை நல்லவை என நினைத்து) செயல்பட்ட வையும் (அதற்காக) உருதியாக நின்றவையுமாகும்.
4. கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் அவை பிரவேசிக்கும்.
5. கொதிக்கும் ஊற்றிலிருந்து (அவர்களுக்கு நீர்) புகட்டப்படும்.
6. (அதில்) அவர் களுக்கு (கசப்பான) முட்செடியிலிருந்தே தவிர, (வேறொன் ரும்) உணவுமில்லை.
7. அது கொழுக்கவும் வைக்காது, அவர்களுடைய பசியையும் தீர்க்காது.

وَجُوهٌ يَوْمَئِنْ تَأْعِمَةٌ ۝ لِسَعْيَهَا رَاضِيَةٌ ۝ فِي جَهَنَّمِ  
 عَالِيَةٌ ۝ لَا تَسْمَعُ فِيهَا لَاغِيَةٌ ۝ فِيهَا عَيْنٌ جَارِيَةٌ ۝ فِيهَا  
 سُرُرٌ مَرْفُوعَةٌ ۝ وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ ۝ وَنَمَاء رَاقِيٌّ  
 مَصْفُوفَةٌ ۝ وَزَرَابٌ مَبْتُوشَةٌ ۝ أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْأَبْلِيلِ  
 كَيْفَ خَلَقْتُ ۝ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعْتُ ۝ وَإِلَى الْجَبَالِ  
 كَيْفَ نُصِبْتُ ۝ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحْتُ ۝ فَذَكَرْتُ  
 إِنَّمَا أَنْتَ مُذَكَّرٌ ۝ لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍ ۝ إِلَّا مَنْ  
 تَوَلَّ وَكَفَرَ ۝ فَيَعْذِبُهُ اللَّهُ الْعَذَابُ الْأَكْبَرُ ۝ إِنَّ إِلِينَا  
 إِيَّاهُمْ ۝ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابُهُمْ ۝  
 سَيِّدُ الْفَجْرِ وَهُشَّالُّونَ إِيَّاهُ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۝  
 وَالْفَجْرِ ۝ وَلَيَالٍ عَشْرِ ۝ وَالشَّفَعِ وَالوَتْرِ ۝ وَالنَّيْلِ إِذَا  
 يَسِيرٌ ۝ هَلْ فِي ذَلِكَ قَسْمٌ لِذِي حِجْرٍ ۝ أَلَمْ تَرَكِفْ فَعَلَّ  
 رَبُّكَ بِعَادٍ ۝ أَرَمَذَاتِ الْعِمَادِ ۝ الَّتِي لَهُ يُخْلَقُ مِثْلُهَا  
 فِي الْبِلَادِ ۝ وَتَمُودُ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ ۝

8. (எனினும்) அந்நாளில் (வேறு) சில முகங்கள் மிக்க மலர்ச்சியடையனவாக இருக்கும்.
9. (இம்மையில்) தாங்கள் செய்த முயற்சி (நற்பயணத் தந்தது) பற்றி திருப்தியடையனவாக இருக்கும்.
10. மேலான கவனபதியில் (அவை) இருக்கும்—
11. அதில் யாதொருவீண் வார்த்தையையும் (அவை) செவியறாது—
12. அதில் (இவர்கள் பருகுவதற்கு) ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சனையுண்டு.
13. அதில் உயர்ந்த ஆசனங்களுண்டு—
14. (அதன் பாளங்களையருந்த) வைக்கப் பட்ட குவளைகளும் (உண்டு)—
15. வரிசையாகவைக்கப் பட்ட தலையணைகளும்—
16. விரிக்கப் பட்ட உயர்ந்த கம்பளங்களும் (உண்டு)—
17. ஒட்டகத்தை—அது எவ்வாறு படைக்கப் பட்டிருக்கிறது? என்பதை, அவர்கள் (கவனித்துப்) பார்க்கமாட்டார்களா?
18. மேலும் வானத் தின் பால்—அது எவ்வாறு உயர்த்தப் பட்டிருக்கிறது? (என்பதையும்)
19. (அசையாது ஸ்திரப்படுத்தப்பட்ட) மலைகள் பால்—அவை எவ்வாறு நடப் பட்டுள்ளன? (என்பதையும்)
20. இன்னும், (அவர்கள் வசிக்கும்) பூமியின்பால்—அது எவ்வாறு விரிக்கப் பட்டுள்ளது? (என்பதையும் அவர்கள் கவனிக்கமாட்டார்களா?)
21. ஆகவே, நபியே! நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தாம்.
22. (அவ்வாறே நடக்கும்படி) அவர்கள் மீது நீர் பொறுப்புச்சாட்டப் பட்டவரல்லர்.
23. ஆயினும், எவர் புறக்கணித்து நிராகரிக்கின்றாரோ—
24. அவரை, அல்லாஹ் மிகப்பெரும் வேதனையாக வேதனை செய்வான்.
25. நிச்சயமாக அவர்களின் மீட்சி நம்பக்கமேயாகும்.
26. பின்னர், நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பது நம்மீதேயாகும்.

அத்தியாயம் : 89

**அல்லீபன்றர் — விடியற்காலை**

வசனங்கள் : 30 மக்கீ ரூகூல் : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்—  
அல்லாஹ் வின் பெயரால் (ஒதுகிறேன்).

1. விடியற்காலையின் மீது சத்தியமாக!
2. பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக!
3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!
4. இரவின் மீதும்—அது சென்று விடும்போது சத்தியமாக!
5. இதில் அறிவுடையோருக்கு (ஒருதியளிக்கக்கூடிய) சத்தியம் இருக்கின்றதல்லவா?
6. உமதிரட்சகன் ஆ(து கூட்டத்)தை எவ்வாறு செய்தான் என்பதை நீர் காணவில்லையா?
7. பெரும் பலசாலிகளான (தூண்களையடைய) இரமை (அவரின் பிள்ளைகளை)
8. அக்கூட்டத்தினர் எத்தகையோரென்றால்— (உலகத்திலுள்ள) நகரங்களில் அக்கூட்டத்தினரைப் போன்று (பலசாலிகள் எவரும்) படைக்கப்படவில்லை.
9. இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக்குடைந்து அதில் வசித்து வந்தவர்களான ஸழுது கூட்டத்)தையும்—